

(Chapter XXIII Code of Criminal Procedure)

IN THE COURT OF SPECIAL COURT FOR TRIAL OF CASES UNDER
PREVENTION OF CORRUPTION ACT, SIVAGANGAI.

Case Number	:	Spl.C.C.No.1/2015
Deposition Of Witness for	:	PW9
Name	:	திரு.பாண்டியன்
Father's Name	:	குருசாமி
Village	:	கடமலைகுண்டு
Taluk	:	ஆண்டிப்பட்டி
Calling	:	கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு)
Age	:	66/2025

Solemnly affirmed in accordance with the provisions of Oaths Act, 1969 (Central Act 44 of 1969) on the 25th July 2025.

(1வது எதிரி முன்னிலை, 2வது எதிரி முன்னிலையில்லை, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.... It is recorded as directed by the Hon'ble High Court, Madras vide R.O.C.No.65929-A/2022/F1, P.Dis.No.17/2023 dt.23.01.2023.)

சாட்சி ஆஜர். சாட்சி சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

முதல் விசாரணை :

நான் தற்போது தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, கடமலைகுன்று என்ற கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். நான் கடந்த 2017-ம் ஆண்டு சாக்கோட்டை, கிராம நிர்வாக அலுவலராக இருந்து பணிஓய்வு பெற்றேன். 18.02.2009 முதல் சிவகங்கை மாவட்டம்,

மேலமணக்குடி கிராமம் மற்றும் புழப்படி குளூப் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தேன். கடந்த 11.04.2011 முதல் கூடுதல் பொறுப்பாக மித்ரா வயல் குளூப்பில் பணிபுரிந்தேன். கடந்த 2012-ம் ஆண்டு எனக்கு வட்டாட்சியர் அவர்கள் எழுத்து மூலமாக உத்தரவு கொடுத்தார். அந்த உத்தரவில் குப்புசாமி மகன் சண்முகசுந்தரம், அவரது மனைவி பாக்கியலட்சுமி, மகன்கள் பார்த்திபன், பகீரதன் மற்றும் மகள் அகிலாண்டேஸ்வரி ஆகியோர்கள் பெயரில் காரைக்குடி தாலுகா மித்ரா வயல் கிராமத்தில் உள்ள நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்து எங்கள் அலுவலக ஆவணங்கள் மற்றும் கிராம கணக்குகளை பரிசீலனை செய்து அறிக்கை வழங்குமாறு கேட்டிருந்தார். நான் சமர்ப்பித்த அறிக்கையுடன் மேற்படி சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களில் உள்ள சொத்துக்கள் குறித்து அறிக்கையை அடங்கல், சிட்டா, அ-பதிவேடு ஆகியவற்றுடன் வருவாய் ஆய்வாளர் மூலம் துணை வட்டாட்சியருக்கு அறிக்கையாக கொடுத்தேன். இது சம்பந்தமாக போலிசார் என்னை விசாரிக்கவில்லை.

1 மற்றும் 2 எதிரிகள் தரப்பில் குறுக்கு விசாரணை

1. 01.01.1990 முதல் 31.12.2005 வரை நான் மித்ராவயல் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றவில்லை என்றால் சரிதான். அந்த காலக்கட்டத்தில் யார் மித்ராவயல் கிராமத்தில் கிராம

நிர்வாக அலுவலராக பணிபுரிந்தது என்றால் தற்சமயம் ஞாபகமில்லை. எனக்கு எழுத்து மூலமாக உத்தரவு பிறப்பித்தது யார் என்றால் வருவாய் வட்டாட்சியர் திரு.செல்வராஜ் என்பவர். அந்த உத்தரவை நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். அந்த உத்தரவு வந்தவுடன் நான் மித்ராவயல் குரூப்பிற்கு சென்று எதிரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தேனா என்றால் இல்லை, ஆவணங்கள் அடிப்படையில்தான் அறிக்கை தயார் செய்தேன். அதனால் எதிரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் எண்ணென்ன விவசாயங்கள் நடந்தது என்று குறித்து தெரியாது என்றால் சரிதான்.

2. பொதுவாக ஒவ்வொரு ஜமாபந்தி முடிந்தவுடன் அந்த ஆண்டிற்கான ஆவணங்களை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துவிடுவோம் என்றால் சரிதான். நடப்பு ஆண்டுக்கான கணக்குகள் மட்டும் தன்கைவசம் இருக்கும் என்றால் சரிதான். அதனால் நடப்பு ஆண்டிற்கு முந்தைய கணக்குகள் தாலுகா அலுவலகத்தில்தான் பராமரிக்கப்படும் என்றால் சரிதான். நான் எனக்கு எழுத்து மூலமாக வருவாய் வட்டாட்சியரிடமிருந்து கடிதம் கிடைத்தபிறகு தாலுகா அலுவலகம் வந்து பார்த்த பிறகு தான் அந்த ஆவணங்களை பார்த்து அதனடிப்படையில் அறிக்கை தயார் செய்தேன் என்றால் சரிதான்.

ஏற்கனவே, தாலுகா அலுவலகத்தில் இருக்கும் ஆவணங்களை குறித்து என் கைவசம் இல்லாத ஆவணங்களை குறித்து அறிக்கை கோரவேண்டிய அவசியம் கிடையாது என்றால் சரியல்ல.

3. நான் அறிக்கையை எழுத்து மூலமாக எந்த தேதியில் கொடுத்தேன் என்றால் ரூபகமில்லை. இந்த எதிரிகள் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது என்றாலும் என்னிடம் எந்த அறிக்கையும் வருவாய் வட்டாட்சியரால் கோரப்படவில்லை என்றாலும் அதனடிப்படையில் நான் எந்த அறிக்கையும் எதிரிகள் சொத்துகள் குறித்து தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. நான் போலிசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல.

மறுவிசாரணை: இல்லை.

“Taken down by me/before me in open Court, interpreted/read over to the witness and admitted by the deponent to be correct”

Special Judge,
P.C.ACT Cases,
Sivagangai.